(ஆ) தற்போது இதைப் பயன்படுத்தி வெளி மாவட்டங்களுக்கு நெல் எடுத்துச் செல்ல உயர்நீதி மன்றத்தை அணுகாத விவசாயிகளுக்கு பர்மிட் தராமல் இருப்பது அரசுக்குத் தெரியுமா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: (அ) உயர்நீதி மன்றத்தில் ஒரு நீதிபதி வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்தது. மேல்முறையீட்டின் மீது உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கையில் ஏகபோக கொள்முதல் அமுலிலுள்ள இடங்களிலேயிருந்து வெளியே நெல் எடுத்துச் செல்ல அரசு விதித்துள்ள தடை செல்லுபடியாகும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

(ஆ) கேள்விக்கு இடமில்லை.

1983-ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலை

43 – (* வினா எண். 20913) திரு. என். வரதராஜன்: மாண்புமிகு நிதி அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) 1983–ஆம் ஆண்டிற்கு ஒரு குவிண்டால் சாதா நெல்லுக்கு ரூ.132/- என நிர்ணயித்தது குறைவானது என்று மாநில அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதா?

(ஆ) ஆமெனில், விவரம் யாது?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: (அ) ஆம். மத்திய அரசு 1983-84 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் விலைகளை நிர்ணயித்து அறிவிப்பதற்கு முன்பாக கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.150 என்று நிர்ணயிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சரவர்கள் மத்தியஉணவு அமைச்சருக்கு கடிதம் எழுதினார். ஆனால் மத்திய அரசு இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஒரு முறை நிர்ணத்த விலையை அடுத்த பயிராண்டு வரை மாற்றுவதில்லை என்பதால் கடிதம் ஏதும் எழுதவில்லை.

(ஆ) கேள்விக்கு இடமில்லை.

திரு. என். வரதராஜன்: பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டிலே கடந்த ஆண்டு வறட்சி இருந்தது. இந்த ஆண்டும் கடுமையான புயல், வெள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலைக்குக் கூடுதலாகவே உற்பத்தி செலவு ஆகிக்கொண்டு இருக்கிறது. ஆகவே அதைக் கருத்தில் கொண்டு கூடுதலாகக் கொடுக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதா? ஏற்கனவே நாம் அறிவித்து இருக்கும் உதவித் தொகையான ரூ.35 டிசம்பர் அல்லது ஜனவரி இறுதிக்குள் நிறுத்தி வைக்கப்படும் என்று சொல்லப்படுகிறதே, அதை நீட்டிக்க அரசு முன் வருமா? தமிழ் நாட்டில் இருக்கும் விவசாயிகளின் உற்பத்திச் செலவிற்கேற்ப அந்த விலையை நிர்ணயம் செய்ய அரசு முன்வருமா?

1984 பிப்ரவரி 16]

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த விலை நிர்ணயம் செய்வது என்பதை ஆண்டுக்காண்டு இருக்கும் விலைவாசி நிலைமைகளை அனுசரித்து அக்ரிகல்சுரல் பிரைசஸ் கமிஷன் நிர்ணயிக்கிறது. அடுத்த பயிராண்டு வருவதற்கு முன்னால் அனைத்து மாநில அரசிடத்திலும் என்ன விலை நிர்ணயம் செய்யலாம் என்று அவர்கள் கேட்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ரூ.150 குறைந்தபட்சம் நிர்ணயிக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சாதாரண ரகத்திற்கு ரூ.132 என்றும், சன்ன ரகத்திற்கு ரூ. 136 என்றும், மிகச் சன்ன ரகத்திற்கு ரூ,140 என்றும் நிர்ணயித்து இருக்கிறார்கள்.

இந்த அரசைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் நிலைமைகளை ஆராய்ந்து, வறட்சி மற்றும் பல நிலைமைகளை மாண்புமிகு உறுப்பினர் சுட்டியதைப் போல் அதைக் கருத்தில் கொண்டு ஏகபோக கொள்முதல் செய்யும் இடங்களில் வறட்சியில் பயிர் செய்தார்கள் என்ற அடிப்படையிலும் பாசன வசதிகளை எதிர்பார்க்காமல் பயிர் செய்தார்கள் என்ற முறையிலும் அதற்கு என்று தனியாக நாம் ரூ. 35 வழங்கி வருகிறோம். முதலில் இதை டிசம்பர் 31 வரை அளிப்பது என்று முடிவு செய்தோம். பின்னர் ஜனவரி 31 வரையில் அளிப்பது என்று அறிவித்தோம். இப்போது அறுவடை பிந்தங்கிவிட்டது என்று அறிவித்திருப்பதால், பிப்ரவரி வரையில் போகக்கூடும் என்று பலரும் எடுத்துத் தெரிவித்ததற்கு இணங்க மத்திய அரசின் அனுமதி பெற்று பிப்ரவரி 15 வரையில் கொடுத்தோம். இப்போது பிப்ரவரி 29 வரையில் மத்திய அரசின் அனுமதி பெற்று கொடுக்கிறோம். அதற்கு மேலும் மார்ச்சிலும் அறுவடையாகும் என்ற நிலைமையிருக்குமானால் அப்போது கொள்முதல் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுமானால். மத்திய அரசுக்கு எழுதி, அதை நீட்டிக்க அவசியம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு வருகிறது.

திரு. என். வரதராஜன்: தலைவர் அவர்களே, நான் மீண்டும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். நேற்றைய தினம்கூட செய்தி வந்திருக்கிறது. 1 லட்சம் ஹெக்டேர் நிலம் அறுவடைக்கு லாயக்கானவை தண்ணீரில் நிற்கிறது என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கே இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பலஇடங்களில் சேதம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் பெரும்பாலோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இந்த அதிகத் தொகையான ரூ. 32யைக் கொடுக்கின்ற நிலைமையை அரசு கொண்டுவருமா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ரூ. 35 கொடுப்பதைக் கூட மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் நிர்ணயித்துள்ள விலைக்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும்—போனஸ் என்ற

முறையில்கூட அதிக விலை தரக்கூடாது என்று சொல்கிறார்கள். அப்படிக் கொடுத்தால் ரிசர்வ் வங்கியின் கடன் உதவி இருக்காது என்று திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த அரசு நம்முடைய மாநிலத்தின் நெருக்கடி நிலைமை, மற்ற தன்மைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இங்கே கையிருப்பு இருக்கவேண்டிய அவசியத்தை எடுத்துச்சொல்லி, 18,009 நியாயவிலைக் கடைகள் மூலம் 1 கோடியே 18 லட்சம் கார்டுகளுக்கு நாம் விநியோகிக்கவேண்டியிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி, இவற்றிற்குப் போதுமான கையிருப்பு நாம் வைத்துக் கொள்ள முடியாவிட்டால், மத்திய அரசு உதவி தரவேண்டும் என்கிற காரணத்தையும் காட்டி, இந்த 35 ரூபாய் கூடுதல் விலை கொடுக்கும் அளவிற்கு இருக்கிறோம்.

மாநிலம் முழுவதும் நாம் கொடுப்பதற்கு இல்லை. அதற்கு மத்திய அரசு இசைவுதர முன்வருவது இல்லை. மற்ற பகுதிகளில் 50 சதவீதம் லெவி என்று வைத்திருப்பதால் இப்போது மத்திய அரசு நிர்ணயித்து இருக்கும் விலையில்தான் நாம் வாங்க வேண்டியிருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் கூறியதைப்போல வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று நிலைமைகள் இருக்குமானால், அதற்கு வெள்ள நிவாரணப் பணிகள் மற்ற தன்மைகள் அடிப்படையில் உதவிகள் செய்யப்படும். வெள்ளச் சேதம் குறித்து மத்திய அரசு ஆய்வுக்குழு இங்கே வந்து பார்வையிட்டு சென்று இருக்கிறது. அவர்களுக்கு இருக்கின்ற நிலைமைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். மத்திய அரசின் உதவி கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். எந்த அளவிற்குக் கிடைக்கும் என்பது தெரியவில்லை. அது வந்ததற்குப் பிறகு தக்க நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.

திரு ஏ. எம். சேதுராமன்: தலைவரவர்களே, சென்ற ஆண்டு மத்திய அரசுக்கு நம்முடைய மாநில அரசு எழுதி, குவிண்டால் ஒன்றுக்கு 132 ரூபாய் நிர்ணயம் செய்ததைப் போன்று மறுபடியும் எழுதி ஒரு குவிண்டால் நெல்லுக்கு 150 ரூபாய் என்ற அளவில் 1984-85 ஆம் ஆண்டிலிருந்தாவது கிடைக்கச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? அதோடு லெவி அதிகமாக இருப்பதால் நெல் விலை விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகவில்லை; அதில் ஏதாவது மாற்றங்கள் செய்ய அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவரவர்களே, மறுபடியும் பயிர் ஆண்டு தொடங்குவதற்கு முன்னால் மத்திய அரசை மாநில அரசு கேட்கும். அப்போது இருக்கிற சூழ்நிலைகளை வைத்து, 150 ரூபாய் கொடுக்க வேண்டுமா அல்லது அதைவிட கூடுதல் கொடுக்க வேண்டுமா என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப மாநில அரசு மத்திய அரசுக்குத் தெரிவிக்கும். மற்றபடி லெவி கொள்முதல், ஏகபோக கொள்முதல் போன்றவைகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

1984 பிப்ரவரி 16]

திரு. இரா. கருப்பையா: தலைவரவர்களே. மத்திய அரசு விவசாயிகள் உற்பத்திச் செய்யும் நெல்லுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய மறுக்கிறது. ஆகவே, மாநிலத்தில் விவசாயிகள் உற்பத்திச் செலவை கருத்திற் கொண்டு, அதற்கு கட்டுப்படியாகக்கூடிய விலையை நிர்ணயிப்பதற்கு ஒரு குழுவை அமைத்து விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவரவர்களே, மாநில அரசைப் பொறுத்தவரையில் இங்கே இருக்கின்ற தன்மைகள், விவசாயிகளுக்கு இருக்கிற சங்கடங்கள், இதரத் தன்மைகள், வருகின்ற வருவாய் ஆகியவற்றை எல்லாம் கணக்கிட்டுப்பார்த்து, அந்த அடிப்படையில் நாம் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறோம். நம்முடைய சிபாரிசின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வது மத்திய அரசுதான். சென்ற ஆண்டு 150 ரூபாய்க்கு சிபாரிசு செய்தோம்; அவர்கள் 132 ரூபாய் என்று நிர்ணயம் செய்தார்கள். இங்கே இருக்கிற சூழ்நிலைகள் விலைவாசிகள், இடுபொருள் போன்றவற்றின் விலைகள் முதலியவற்றை கணக்கிட்டு, ஆங்காங்கே இருக்கிற அதிகாரிகளையும் கலந்தாலோசித்து இருக்கின்ற தன்மைகளை எடுத்துச் சொல்லி எந்த அளவுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று நாம் சிபாரிசு செய்கிறோம். ஆனால் மத்திய அரசு அதை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது. இருக்கின்ற பிரச்சனைகளைக் கருதிப்பார்த்து நாமே விலை நிர்ணயம் செய்ய முடியாது; மத்திய அரசுக்கு சிபாரிசுதான் செய்யமுடியும்.

தாம்பரம் நகராட்சியின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கை

44—(* வினா எண் 18328) திரு. பம்மல் நல்லதம்பி: மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

தாம்பரம் நகராட்சியின் வருவாயை அதிகரிப்பதற்காகத் தனியார் அதிகார பூர்வமற்ற முறையில் ஆட்டுச்சந்தை நடத்தி வரும் அரசுக்குச் சொந்தமான இடத்தைத் தாம்பரம் நகராட்சிக்குத் தரும் உத்தேசம் அரசிற்கு உண்டா?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: ஆம்.

1983 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய தவணைத் தொகை மற்றும் வட்டி தள்ளுபடி குறித்து விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட முறையீடுகள்

45—(* வினா எண் 18938) திரு. சோ. அழகர்சாமி; திரு. இரா கருப்பையா: மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS